

வாடிக்கையாளர் கோரிக்கைப் படிவம்

பெறுநர்,
வங்கி மேலாளர்
எச்டிபி ஃஃபேனான்சியல் சர்வீஸ்ஸ் லிமிடெட்,

தேதி: _____

வாடிக்கையாளரின் பெயர் :

தொ.பேசி : மொடைபல் எண்:

மின்னஞ்சல்..... (நீங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்ய விரும்பினால்)

GSTIN..... (உங்கள் GST எண்ணை வழங்க விரும்பினால்)

அன்புடையிர்,

நான்/நாங்கள் கடன் கணக்கு எண் _____ படி, கடன் பெற்றுள்ளேன்/பெற்றுள்ளோம். நான்/நாங்கள் தேதியிட்ட,ல் மாற்றக்கூடிய, பொருள்கள்/காரோலை/வரைவுக்காரோலை (DD) எண்..... மூலம் ரூ..... செலுத்தியுள்ளோம் என்று உறுதி செய்கிறேன்/செய்கிறோம். இதற்கான ரீதீ எண்..... தேதி ஆகும். எங்களது கீழ்க்கண்ட கோரிக்கையை பரிசீலிப்பதற்காக இத் தொகையை கட்டணமாகக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை ஏதும் இல்லை என்று உறுதி அளிக்கிறேன்/அளிக்கிறோம். மேலும் ஏதாவது EMI தொகை பாக்கி இருந்தால் அவற்றையும், SWAP கட்டணங்களையும் செலுத்தினால் மட்டுமே, SWAPக்கான எங்கள் வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் என்பதையும் நான்/நாங்கள் அறிவேன்/அறிவோம்.

- | | | | |
|--|--------------------------|--|--------------------------|
| கணக்கு அறிக்கை | <input type="checkbox"/> | சொத்து/பினையம் சார்ந்த ஆவணங்களின் நகல் | <input type="checkbox"/> |
| ஆவணங்களை மீட்டெடுக்கும் கட்டணம் | <input type="checkbox"/> | PDC/ECS SWAP கட்டணங்கள் | <input type="checkbox"/> |
| கடன் கட்டவேண்டிய காலத்தை மறுசீரமைத்தல் | <input type="checkbox"/> | NOC மறு உறுதிக் கட்டணம் | <input type="checkbox"/> |
| பணம் திருப்பிச் செலுத்த கூடுதல் காலம் | <input type="checkbox"/> | ஓப்புதல் கடிதத்தின் நகல் | <input type="checkbox"/> |
| கடன் ரத்து செய்யும் கட்டணம் | <input type="checkbox"/> | | |
| பிற (விவரங்கள் குறிப்பிடவும்) _____ | | | |

ஆவணங்களை, தங்களிடம் சமர்ப்பித்துள்ள எமது முகவரிக்கு அனுப்புமாறு நான்/நாங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்/கொள்கிறோம்.

உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியில் மாற்றம் உள்ளதா. ஆம் இல்லை

புதிய முகவரி (முகவரிச் சான்றின் நகல் இணைக்கப்பட்டுள்ளது) & தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

தங்கள் உண்மையுள்ள,

(கடன் பெற்றவர்/உடன் கடன் பெற்றவரின் கையொப்பம்)

உட்புறப் பயன்பாட்டிற்கு

பணம் செலுத்தப்பட்ட நாள் _____ COPSக்கு கோரிக்கை அனுப்பிய நாள் _____

COPSல் விவரங்கள் சரி செய்யப்பட்ட நாள் _____ வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட/அனுப்பப்பட்ட நாள் _____

வாடிக்கையாளர் ஓப்புதல் -



வாடிக்கையாளர் பெயர் _____ கோரிக்கை நாள் _____ கிடை நாள் _____

_____ குறித்த தங்கள் கோரிக்கை _____ வேலை நாட்களுக்குள் பிராசஸ் செய்யப்படும்.

எச்டிபி அதிகாரியின் பெயர் _____ கையொப்பம் _____ தொடர்பு எண் _____